

பதிவு அஞ்சல் ஒப்புகை சான்றுடன்

நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர், திருப்பூர் மண்டலம், திருப்பூர் அவர்களின் ந வடிக்கைகள்

முன்னிலை : திருமதி க.உமாராணி, பி.இ.

ந.க.எண். 1751/2019 திம-2

நாள். 05.12.2019

m/s

02/01

பொருள்:

அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் - நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் அலுவலகம் - திருப்பூர் மண்டலம் - ஈரோடு மாவட்டம் - சத்தியமங்கலம் வட்டம்- ராஜன் நகர் கிராமம் - ச.எண். 311/1, 2, 4-ல் அமையும் 5.38 ஏக்கர் பரப்பளவு கொண்ட மனையிடத்தில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தால் 12 பிளாக்குகளில் 528 குடியிருப்புகள் கொண்ட கட்டிடத்திற்கு தொழில்நுட்ப முன் இசைவு வழங்குதல் - தொடர்பாக.

பார்வை

1. நிர்வாக பொறியாளர், தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம், கோட்டம் அவர்களின் கடிதம் எண்.123/இஉ/ திகோ./2019, நாள். 04.12.2019.
2. நகர் ஊரமைப்பு ஆணையர், சென்னை அவர்களின் சுற்றறிக்கை கடிதம் ந.க.எண்.7486/2009/பிஏ2, நாள். 16.04.2009.
3. நகர் ஊரமைப்பு ஆணையர், சென்னை அவர்களின் சுற்றறிக்கை கடிதம் ந.க.எண்.21075/2009/பிஏ1, நாள். 04.04.2012.
4. நகர் ஊரமைப்பு ஆணையர், சென்னை அவர்களின் சுற்றறிக்கை கடிதம் ந.க.எண்.12201/2017/spl.cell, நாள். 28.09.2017.
5. நகர் ஊரமைப்பு ஆணையர், சென்னை அவர்களின் சுற்றறிக்கை கடிதம் ந.க.எண்.14227/2017/சிபி, நாள் 14.12.2017.
6. இவ்வலுவலக கடிதம் இதே எண். நாள். 02.12.2019.
7. அரசாணை எண். 18, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நாள். 04.02.2019.
8. அரசாணை எண். 18, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, நாள். 04.02.2019.
9. மாவட்ட அலுவலர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம், ஈரோடு மாவட்டம் அவர்களின் கடிதம் மூ.மு.எண்.3572/இ1/2019, நாள். 23.05.2019.
10. நகர் ஊரமைப்பு இயக்குநர், சென்னை அவர்களின் சுற்றறிக்கை ந.க.எண்.4367/2019/ந.உ.2, நாள். 31.10.2019.

ஆணை :

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், ராஜன் நகர் கிராமம், ச.எண். 311/1, 2, 4-ல் அமையும் 5.38 ஏக்கர் பரப்பளவு கொண்ட மனையிடத்தில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தால் 12 பிளாக்குகளில் 528 குடியிருப்புகள் கொண்ட கட்டிடம் அமையும் மனைக்கு 'A to E' என எல்லையிட்டு ம.வ/ந.உ.எ(திம) எண்.60/2019 என எண்ணிட்டு மனையிட ஒப்புதலும், அம்மனையில் அமையும் உத்தேச கட்டிட வரைபடத்திற்கு க.வ/ந.உ.எ(திம) எண்.14/2019 என எண்ணிட்டு தொழில்நுட்ப முன் இசைவு வழங்கப்படுகிறது.

இறுதி ஒப்புதலை வரைபடங்கள் உட்பட உள்ளாட்சியிடம் பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவித்து கொள்ளப்படுகிறது.

பெறுநர்:

நிர்வாக பொறியாளர்,
தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம்,
திருப்பூர் கோட்டம், திருப்பூர் - 641 602.

நகர்

வட்டார வளர்ச்சி அலுவலர்,
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்.

நகர் ஊரமைப்பு துறை இயக்குநர்(பொ),
திருப்பூர் மண்டலம், திருப்பூர்.

EXECUTIVE ENGINEER
T.N.S.C.B, TIRUPPUR DIVISION

சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், ராஜன் நகர் ஊராட்சி ஊராட்சி
ஊராட்சி மன்ற தலைவர் அவர்களின் நடவடிக்கைகள்

31/01/2020

அனுமதி எண்: 08/2019-2020

முன்னிலை: திருமதி. எஸ். சந்திராமணி

நாள்: 29.01.2020



பொருள்:

தமிழ்நாடு ஊராட்சிகள் கட்டிட விதிகள் 1997 - ஈரோடு மாவட்டம் - சத்தியமங்கலம் வட்டம் - ராஜன் நகர் கிராமம் - க.ச.எண். 311/1,2,4 -ல் அமையும் 5.38 ஏக்கர் பரப்பளவு கொண்ட மனையிடத்தில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தால் 12 பிளாக்குகளில் 528 குடியிருப்புகள் கொண்ட கட்டிடத்திற்கு கட்டிட வரைபட அனுமதி உத்தரவு வழங்குவது - தொடர்பாக.

1. வட்டார வளர்ச்சி அலுவலர், ராஜன் நகர் ஊராட்சி அவர்களின் தீர்மானம் எண்.103/2019, நாள். 07.06.2019.
2. நிர்வாக பொறியாளர், தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம், கோட்டம் அவர்களின் கடிதம் எண்.525/இஉ/ தி.கோ./2019, நாள். 22.04.2019.
3. நகர் ஊரமைப்பு ஆணையர், சென்னை அவர்களின் கற்றறிக்கை கடிதம் ந.க.எண்.7486/2009/பிஏ2, நாள். 16.04.2009.
4. நகர் ஊரமைப்பு ஆணையர், சென்னை அவர்களின் கற்றறிக்கை கடிதம் ந.க.எண்.21075/2009/பிஏ1, நாள். 04.04.2012.
5. நகர் ஊரமைப்பு ஆணையர், சென்னை அவர்களின் கற்றறிக்கை கடிதம் ந.க.எண்.12201/2017/spl.cell, நாள். 28.09.2017.
6. நகர் ஊரமைப்பு ஆணையர், சென்னை அவர்களின் கற்றறிக்கை கடிதம் ந.க.எண்.14227/2017/சிபி, நாள். 14.12.2017.
7. இவ்வலுவலக கடிதம் எண்.05/2019 நாள். 20.01.2020.
8. அரசாணை எண். 18, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நாள். 04.02.2019.
9. அரசாணை எண். 18, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, நாள். 04.02.2019.
10. மாவட்ட அலுவலர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம், ஈரோடு மாவட்டம் அவர்களின் கடிதம் மு.மு.எண்.3572/இ1/2019, நாள். 23.05.2019.
11. நகர் ஊரமைப்பு இயக்குநர், சென்னை அவர்களின் கற்றறிக்கை ந.க.எண்.4367/2019/ந.உ.2, நாள். 31.10.2019.
12. நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர், திருப்பூர் மண்டலம், திருப்பூர், அவர்களின் கடிதம் ந.க. எண். 1751/2019 திம-2, நாள். 05.12. 2019.

உத்தரவு:

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், ராஜன் நகர் கிராமம், க.ச.எண். 311/1,2,4 -ல் அமையும் 5.38 ஏக்கர் பரப்பளவு கொண்ட மனையிடத்தில், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் 12 பிளாக்குகளில் 528 குடியிருப்புகள் கொண்ட கட்டிடம் அமையும் மனைக்கு 'A1. to A10' and 'B1 to B2' என எல்லையிட்டு ம.வ/ந.உ(திம) எண்.60/2019 என எண்ணிட்டு மனையிட ஒப்புதலும், அம்மனையில் அமையும் உத்தேச 12 பிளாக்குகளில் 528 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானத்திற்கு மனை ஒப்புதல், சிறப்பு நிபந்தனைகள் மற்றும் நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளிக்கப்பட்ட கட்டிட வரைபடத்திற்கு க.வ/ந.உ(திம) எண்.14/2019 என எண்ணிட்டு, பார்வை-12-ல் காணும் நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர், திருப்பூர் மண்டலம், திருப்பூர், அவர்களால் தொழில்நுட்ப முன் இசைவு அளிக்கப்பட்டதை தொடர்ந்து கட்டிடத்திற்கு 1997-ம் வருடத்திய ஊராட்சிகள் கட்டிட விதியின் கீழ், கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதி அளிக்கப்படுகிறது.

உத்தேச கட்டுமான பரப்பு விவரம் கீழ்க்கண்டவாறு அமைகிறது.


உத்தேச மனையிடத்தின் பரப்பு - 5.38 ஏக்கர்

Block "A"	Non FSI Area in	Net FSI Area	Total Built up Area
தரை தளம்	-	593.86 ச.மீ.	593.86 ச.மீ.
முதல் தளம்	-	593.86 ச.மீ.	593.86 ச.மீ.
இரண்டாம் தளம்	-	593.86 ச.மீ.	593.86 ச.மீ.
TOTAL		1781.58 ச.மீ.	1781.58 ச.மீ.
Block "A1"	Non FSI Area in	Net FSI Area	Total Built up Area
தரை தளம்	-	593.86 ச.மீ.	593.86 ச.மீ.
முதல் தளம்	-	593.86 ச.மீ.	593.86 ச.மீ.
இரண்டாம் தளம்	-	593.86 ச.மீ.	593.86 ச.மீ.
TOTAL		1781.58 ச.மீ.	1781.58 ச.மீ.
Block "A2"	Non FSI Area in	Net FSI Area	Total Built up Area
தரை தளம்	-	593.86 ச.மீ.	593.86 ச.மீ.

முதல் தளம்	-	593.86 ச.அ.	593.86 ச.அ.
இரண்டாம் தளம்	-	593.86 ச.அ.	593.86 ச.அ.
TOTAL		1781.58 ச.அ.	1781.58 ச.அ.
Block "A3"	Non FSI Area In	Net FSI Area	Total Built up Area
தரை தளம்	-	593.86 ச.அ.	593.86 ச.அ.
முதல் தளம்	-	593.86 ச.அ.	593.86 ச.அ.
இரண்டாம் தளம்	-	593.86 ச.அ.	593.86 ச.அ.
TOTAL		1781.58 ச.அ.	1781.58 ச.அ.
Block "A4"	Non FSI Area In	Net FSI Area	Total Built up Area
தரை தளம்	-	593.86 ச.அ.	593.86 ச.அ.
முதல் தளம்	-	593.86 ச.அ.	593.86 ச.அ.
இரண்டாம் தளம்	-	593.86 ச.அ.	593.86 ச.அ.
TOTAL		1781.58 ச.அ.	1781.58 ச.அ.
Block "A5"	Non FSI Area In	Net FSI Area	Total Built up Area
தரை தளம்	-	593.86 ச.அ.	593.86 ச.அ.
முதல் தளம்	-	593.86 ச.அ.	593.86 ச.அ.
இரண்டாம் தளம்	-	593.86 ச.அ.	593.86 ச.அ.
TOTAL		1781.58 ச.அ.	1781.58 ச.அ.
Block "A6"	Non FSI Area In	Net FSI Area	Total Built up Area
தரை தளம்	-	593.86 ச.அ.	593.86 ச.அ.
முதல் தளம்	-	593.86 ச.அ.	593.86 ச.அ.
இரண்டாம் தளம்	-	593.86 ச.அ.	593.86 ச.அ.
TOTAL		1781.58 ச.அ.	1781.58 ச.அ.
Block "A7"	Non FSI Area In	Net FSI Area	Total Built up Area
தரை தளம்	-	593.86 ச.அ.	593.86 ச.அ.
முதல் தளம்	-	593.86 ச.அ.	593.86 ச.அ.
இரண்டாம் தளம்	-	593.86 ச.அ.	593.86 ச.அ.
TOTAL		1781.58 ச.அ.	1781.58 ச.அ.
Block "A8"	Non FSI Area In	Net FSI Area	Total Built up Area
தரை தளம்	-	593.86 ச.அ.	593.86 ச.அ.
முதல் தளம்	-	593.86 ச.அ.	593.86 ச.அ.
இரண்டாம் தளம்	-	593.86 ச.அ.	593.86 ச.அ.
TOTAL		1781.58 ச.அ.	1781.58 ச.அ.
Block "A9"	Non FSI Area In	Net FSI Area	Total Built up Area
தரை தளம்	-	593.86 ச.அ.	593.86 ச.அ.
முதல் தளம்	-	593.86 ச.அ.	593.86 ச.அ.
இரண்டாம் தளம்	-	593.86 ச.அ.	593.86 ச.அ.
TOTAL		1781.58 ச.அ.	1781.58 ச.அ.
Block "A10"	Non FSI Area In	Net FSI Area	Total Built up Area
தரை தளம்	-	593.86 ச.அ.	593.86 ச.அ.
முதல் தளம்	-	593.86 ச.அ.	593.86 ச.அ.
இரண்டாம் தளம்	-	593.86 ச.அ.	593.86 ச.அ.
TOTAL		1781.58 ச.அ.	1781.58 ச.அ.
Block "B1"	Non FSI Area In	Net FSI Area	Total Built up Area
தரை தளம்	-	296.83 ச.அ.	296.83 ச.அ.
முதல் தளம்	-	296.83 ச.அ.	296.83 ச.அ.
இரண்டாம் தளம்	-	296.83 ச.அ.	296.83 ச.அ.
TOTAL		890.49 ச.அ.	890.49 ச.அ.
Block	Non FSI Area In	Net FSI Area	Total Built up Area
தரை தளம்	-	296.83 ச.அ.	296.83 ச.அ.
முதல் தளம்	-	296.83 ச.அ.	296.83 ச.அ.
இரண்டாம் தளம்	-	296.83 ச.அ.	296.83 ச.அ.
TOTAL		890.49 ச.அ.	890.49 ச.அ.

- 1) Plint Area / Unit (Type Design No. 30/2017) Block 'A1 to A10' (G+2) 16 Units / Floor = 37.12 M²
(24 units / Block) and (Type Design No. 09/2017 Block 'B1 to B2' = 37.12 M²

Total No. of Tenements -- 528 Nos.



Total Construction Area -- 1781.58 M² + 1781.58 M² + 1781.58 M² + 1781.58 M² + 1781.58 M² + 1781.58 M² + 1781.58 M² + 1781.58 M² + 1781.58 M² + 1781.58 M² + 890.49 M² + 890.49 M²
 = 19,596.78 M²

Floor Space Index = 0.899

Plot Coverage = 29.90 %

சிறப்பு நிபந்தனைகள்

- 1) As per Ministry of Environment, Forest and Climate change Notification, dated. 22.12.2014. "The buildings shall ensure sustainable environmental Management solid and liquid waste Management rain water harvesting and may use recycled materials such as fly ash bricks".
- 2) As per G.O (Ms) No.161, H&UD Department, dated, 26.06.2013 "OSR portion is earmarked as OSR and kept open to sky without any construction.
- 3) "நகர் ஊரமைப்புத் துறை சட்டப்பூர்வமாக தொழில்நுட்ப அனுமதி அளிப்பதன் மூலம் விண்ணப்பதாரரின் பேரில் உள்ள நில உரிமையை உறுதிப்படுத்தவில்லை. தொழில் நுட்ப அனுமதி/திட்ட அனுமதி அளிப்பதற்கு முன்பு விண்ணப்பதாரரின் விண்ணப்பத்துடன் சமர்ப்பித்த ஆவணங்களில் (கிரையப்பத்திரம், குத்தகை பத்திரம், மட்டா, தானப்பத்திரம், பொது அதிகார பத்திரம் மேலும் பல) விண்ணப்பதாரர் வளர்ச்சி செய்ய உரிமையுள்ளதா என்று மட்டுமே சரிபார்க்கப்படுகிறது. அதன்மூலம் முதற்கட்டமாக விண்ணப்பதாரருக்கு வளர்ச்சி செய்ய உரிமை உள்ளதா என்று பார்க்கப்படுகிறது.
- 4) கட்டுமானங்கள் நடைபெறும் இடத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் தெரியும் வகையில் பலகையில், வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளின்படி தளப்பரப்பு விசிதம் (FSI), திறவிடங்கள் (Setbacks), வாகன நிறுத்தம் ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும்.
- 5) G.O.Ms.No.18, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நாள். 04.02.2019-ன்படி தெரிவித்துள்ள அனைத்து நிபந்தனைகளும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
- 6) கட்டடம் கட்டப்படும் போது அரசு அங்கீகாரம் பெற்ற மின் ஒப்பந்ததாரர் மூலம் ஓயரிங் செய்யப்பட வேண்டும்.
- 7) Planning Permission is issued in accordance with the provisions of the Town and Country Planning act and the rules made there under and does not cover the structural stability aspects including the safety during the construction which are covered under the Building Rules under the Local bodies Act. Planning Permissions is issued subject to the condition that the applicant/developer and also the architects/Licensed Surveyors and the Structural Engineer associated with the development shall ensure that developments shall be structurally sound and adequate safety measures are taken during the process of construction.
- 8) It is responsibility of the builders to ensure safe bearing capacity of the soil and adequacy of the foundations.
- 9) The provisions in the G.O.(Ms) No.17, Housing and Urban Development (UD4(3)) Department dated: 05.02.2016 relating to installation and use of Solar Energy system should be followed.
- 10) தீயணைப்புத் துறையின் தடையின்மை சான்று மற்றும் பொதுபணித் துறையின் வாய்க்கால் குறித்து உரிய தடையின்மை சான்று பெறப்பட வேண்டும். பெறப்பட பின் மேற்கண்ட துறைகளின் நிபந்தனைகளை பின்பற்றப்பட வேண்டும்.
- 11) மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை வழக்கு W.P.(MP) No. 6912 and 6913 of 2019-ல் நீதிமன்ற உத்தரவு நாள். 02.04.2019-ன்படி பின்பற்றப்பட வேண்டும்.

பொது நிபந்தனைகள்

1. உத்தேச கட்டுமானத்திற்கு Solar Water Heating System அமைக்கப்பட வேண்டும்.
2. மனையில் காட்டப்பட்டுள்ள திறவிடங்கள் அதன்படியே நிலை நிறுத்தப்பட வேண்டும்.
3. தற்போது ஒப்புதல் பெறப்பட்ட வரைபடத்திற்கு மாறாக கட்டிடத்தில் எந்தவித மாற்றமும் செய்தல் கூடாது. மாற்றங்கள் ஏதேனும் செய்வதாக இருந்தால் இவ்வலுவலகத்தின் முன் அனுமதி பெறப்பட வேண்டும்.
4. மணல்தீர் சேகரிப்பு வசதிகள் வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளவாறும், அரசாணை எண்.138, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நாள்.11.10.2002-ன்படி கட்டிடத்தில் செயல்படுத்தப்பட வேண்டும்.
5. உத்தேச கட்டிடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தளியார் வாகனங்கள் மூலம் வெளியேற்றவும், உபயோகப்போருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகள் மற்றும் இது தேவைக்கான நீர் வசதிகள் ஆகியவை மனுதாரர் தனது சொந்த செலவில் செய்து தரவேண்டும்.
6. Site Plan-ல் காட்டப்பட்டுள்ளவாறு வாகனம் நிறுத்தமிடம் நிலைநிறுத்தப்பட வேண்டும்.

7. உத்தேச கட்டுமானத்தில் விதிப்படித் தேவையான அளவுக்கு தீ தடுப்பு மற்றும் தீயணைப்பு சாதனங்கள் அமைச்சப்பட வேண்டும்.
8. அரசாணை எண்.341, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (நதி.நி), நாள்: 03.11.2004-ன்படி செட்டிக் டேங்கில் "U" Trap அமைத்தல் வேண்டும்.
9. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அறிவிச்சையின்படி உத்தேச கட்டிடத்திற்கு "FLY ASH BRICKS" மற்றும் Materials பயன்படுத்தப்பட வேண்டும்.
10. அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தின் நகல் (உண்மை நகல்) கட்டுமானங்கள் நடைபெறும்போது அவ்விடத்தில் அனைவருக்கும் தெரியும் வகையில் பலகையில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
11. The Applicant/developer, Government Departments and also the architects/Registered Engineers and the Structural Engineer associated with the development shall ensure that developments shall be structurally sound and adequate safety measures are taken during the process of construction.
12. மத்திய மற்றும் மாநில அரசு துறையினிடமிருந்து பெறப்பட்ட தடையின்மை சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் அனைத்தும் கண்டிப்பாக நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
13. பார்வை 4-ல் கட்டிய நகர் ஊரமைப்பு ஆணையர், சென்னை அவர்களின் சுற்றறிச்சையின்படி The Tamil Nadu Government in G.O.Ms.No.112, Housing and Urban Development Department dated 22.06.2017 have approved the Tamil Nadu Real Estate (Regulation and Development) Act 2016. The Promoter has to advertise, market, book, sell or offer for sale, or invite persons to purchase in any manner any plot, apartment or building, as the case may be in any Real Estate Project or part of it only after registering the Real Estate Project with the Real Estate Regulatory Authority"
14. பார்வை 8-ல் கட்டிய அரசாணையின்படி கீழ்க்காணும் நிபந்தனைகள் பின்பற்றப்பட வேண்டும்.
 - i. The Applicant/Owner/Builder/Promoter/Power of Attorney Holder and any other Person who is acquiring interest on the property for which Technical Clearance is issued, shall not put the building to use without obtaining Completion Certificate from The Regional Assistant Director of Town & Country Planning, Tiruppur Region, Tiruppur.
 - ii. a) The Applicant/Owner/Builder/Promoter/Power of Attorney holder and any other person who is acquiring interest on the property for which Technical Clearance is issued, shall submit the application along with the plan showing the Site Boundary, dimension of the building and the setback on all around and the plan must be authenticated by the applicant and Architect/Structural Engineer/Licensed Surveyor for the issue of Construction Continuance Certificate (CCC).
b) Also, the Applicant/Builder/Promoter/Power of Attorney holder and any other person who is acquiring interest on the property for which Technical Clearance is issued, shall submit application along with a drawing / plan showing the actual construction made at site when the construction is completed without any requirement of further civil works for the issue of Completion Certificate (CC)
 - iii. The Applicant/Owner/Builder/Promoter/Power of Attorney holder and any other person who is acquiring interest on the property for which Technical Clearance is issued, shall comply and other conditions/directions stipulated in the operational guidelines issued/subsequently to be issued by the DTCP.
15. ஊராட்சி நிலத்தில் அல்லது தெருவில் எந்தவிதமான ஆக்கிரமிப்புச் செய்யக்கூடாது.
16. பொதுப்பாதையிலிருந்து 1.5 மீட்டர் தூரத்தில் நிலையான கட்டிடங்கள் எதுவும் கட்டக்கூடாது. சுற்றுசுவர் 1.8 மீட்டருக்கு மேற்படாமல் இருக்க வேண்டும்.
17. கட்டிடத்திற்கு அனுமதி பெற்ற இடத்தில் மேற்படி கட்டிடம் கட்டுவதற்கு மண் எடுக்கக்கூடாது.
18. அங்கீகாரம் செய்யப்பட்ட வரைபடத்தில் எந்தவித மாறுதலும் இல்லாமல் கட்டிடம் கட்டவேண்டும். மாறுதல் செய்வதாக இருந்தால் முன்சட்டியே அனுமதி பெற்றுக் கொள்ளவேண்டும்.
19. கொடுக்கப்பட்டுள்ள தவணைக்குள் கட்டிடம் கட்டி முடிக்கவில்லையானால் அதற்கு 30 நாட்களுக்கு முன்னதாகவே மறுக்கொடுத்து நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் செலுத்தி அனுமதிக்கால வரம்பை நிடித்துக் கொடுக்க வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் கட்டிட வேலை நடக்கக்கூடாது.

20. கழிப்பிடம், சாக்கடை, தொட்டி முதலியன சுகாதார முறைப்படி கட்டிடத்தளம் போடப்பட வேண்டும். எளிதாக சத்தம் செய்ய மார்க்கம் உள்ளதாகவும் இருக்கவேண்டும்.
21. கட்டிடம் முடிந்த அல்லது குடியேறிய 15 நாட்களுக்குள் அவ்விபரம் அலுவலர் அவர்களுக்கு தெரியப்படுத்துவதுடன் கட்டிடத்தின் முடிவான வரைபடம் ஒன்றும் அனுப்பிவைக்க வேண்டும்.
22. தற்போது கட்டட அனுமதிக்கு செலுத்தப்பட்ட தொகை குறைவென தெரியவந்தால் அரசின் மூலம் தெரிவிக்கப்படும் கூடுதல் தொகையை உடனே செலுத்தவேண்டும்.
23. மெயின் ரோட்டிலிருந்து 5 அடி தள்ளிக் கட்டிடம் கட்ட வேண்டும்.
24. மனுதாரர் கட்டிட அனுமதி குறித்து வழங்கப்பட்ட வரைபடம் சான்றுகள் மற்றும் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் சரியானவை அல்ல என அறியப்பட்டால் கட்டிட அனுமதி வழங்குவதால் உள்ளாட்சி நிறுவனத்திற்கு பாதிப்பு ஏற்படக் கூடிய சூழ்நிலை ஏற்படின் இக்கட்டிடத்திற்கு வழங்கப்பட்ட ஒப்புதல் எவ்வித முன் அறிவிப்பின்மீது ரத்து செய்யப்படும்.
25. மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்படவேண்டும்.

இணைப்பு

ஒப்புதல் அளிக்கப்பட்ட வரைபடங்கள்
1 தொகுப்புகள்.

பெறுநர்:

நிர்வாக பொறியாளர்,
தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம்,
திருப்பூர் கோட்டம்,
திருப்பூர் - 641 602.

S. Chandramani
தலைவர்
உறுப்பினர் அலுவலகம்
ராஜன்நகர் ஊராட்சி.


07/02/2024
EXECUTIVE ENGINEER
T.N.S.C.B, TIRUPPUR DIVISION